

SPECIAL TOPIC: OT PROPHECY

சிறப்பு தலைப்பு: பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம்

I அறிமுகம்

A. திறப்பு அறிக்கைகள்

1. தீர்க்கதரிசனத்தை எவ்வாறு மொழிபெயர்ப்பது என்பதில் விசுவாசமுள்ள சமூகம் உடன்படவில்லை. பிற சத்தியங்கள் பல நூற்றாண்டுகளாக ஒரு மரபுவழி நிலைப்பாடு என்று நிறுவப்பட்டுள்ளன, ஆனால் இது அதில் ஒன்றல்ல.
2. பல பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தின் நன்கு வரைவிலக்கணப்படுத்தப்பட்ட நிலைகள் உள்ளன
 - a. அரசாட்சிக்கு முன்
 - (1) தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்படும் நபர்கள்
 - (a). ஆபிரகாம் - ஆதி 20: 7
 - (b). மோசே - எண். 12: 6-8; உப. 18:15; 34:10
 - (c). ஆரோன் - யாத். 7: 1 (மோசேயின் பேச்சாளர்)
 - (d). மிரியாம் - யாத். 15:20
 - (e). எல்தாத், மேதாத் - எண். 11: 24-30
 - (f). தெபோரா - நியா. 4: 4
 - (g). பெயரிடப்படாத - நியா. 6: 7-10
 - (h). சாமுவேல் - 1 சாமு. 3:20
 - (2) தீர்க்கதரிசிகள் ஒரு குழுவாக பற்றிய குறிப்புகள் - உபா. 13:1-5; 18:20-22
 - (3) தீர்க்கதரிசிகளின் கூட்டம் அல்லது சங்கம் - 1 சாமு. 10: 5-13; 19:20; 1 இரா. 20: 35,41; 22: 6,10-13; 2 இரா. 2: 3,7; 4: 1,38; 5:22; 6: 1, முதலியன.
 - (4) மேசியா தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டார் - உபா. 18:15-18
 - b. எழுதப்படாத அரசாட்சி (அவர்கள் ராஜாவை குறிப்பிடுகிறார்கள்):
 - (1) காத் - 1 சாமு. 22: 5; 2 சாமு. 24:11; 1 நாளா. 29:29
 - (2) நாத்தான் - 2 சாமு. 7: 2; 12:25; 1 இரா. 1:22
 - (3) அகியா - 1 இரா. 11:29
 - (4) யெகூ - 1 இரா. 16: 1,7,12
 - (5) பெயரிடப்படாத - 1 இரா. 18: 4,13; 20: 13,22
 - (6) எலியா - 1 கிங்ஸ் 18 - 2 இரா. 2
 - (7) மீகாயா - 1 இரா 22
 - (8) எலிசா - 2 இரா. 2: 9,12-13
 - c. மிகச் சிறந்த எழுத்தாக்கங்களின் தீர்க்கதரிசிகள் (அவர்கள் தேசத்தையும் ராஜாவையும் குறிப்பிடுகிறார்கள்): ஏசாயா - மல்கியா (தானியல் தவிர)

B. வேதாகம விதிமுறைகள்

- 1.. *Ro'eh* = "பார்ப்பவர்" (seer) (BDB 906, KB 1157), 1 சாமு. 9: 9. இந்த குறிப்பு நபி என்ற சொல்லுக்கான மாற்று சொல்லாக காட்டுகிறது. *Ro'eh* என்பது "பார்க்க" என்ற பொதுவான வார்த்தையிலிருந்து வந்தது. இந்த நபர் தேவனின் வழிகளையும் திட்டங்களையும் புரிந்து கொண்டார், மேலும் ஒரு விஷயத்தில் தேவனுடைய சித்தத்தை அறிய ஆலோசனை பெற்றார்.
2. *Hozeh* = "பார்ப்பவர்" (seer) (BDB 302, KB 3011), 2 சாமு. 24:11. இது அடிப்படையில் *Ro'eh* யின் ஒருமைப் பொருளாகும். இது "பார்ப்பதற்கு" என்ற அரிதான வார்த்தையிலிருந்து.

தீர்க்கதரிசிகளைக் குறிக்க (அதாவது, "பார்ப்பதற்கு") எச்சவினை வடிவம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

3. *Nabi* = "prophet" (தீர்க்கதரிசி) BDB 611, KB 661), அக்காடியன் மூல வினைச்சொல் நாபு (Nabu) = "அழைக்க" மற்றும் அரபு நாபா (*Naba'a*) = "அறிவிக்க." பழைய ஏற்பாட்டில் ஒரு தீர்க்கதரிசியை குறிப்பிடத்தக்க மிகவும் பொதுவான சொல் இதுவாகும். இது 300 க்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் சரியான சொற்பிறப்பியல் நிச்சயமற்றது, ஆனால் தற்போது "அழைப்பது" சிறந்த தேர்வாகத் தெரிகிறது. மோசேயின் ஆரோன் மூலம் பார்வோனுடனான உறவைப் பற்றியா *YHWH* யின் விவரிப்பிலிருந்து சிறந்த விளக்கம் கிடைக்கக்கூடும் (ஓ.பா. யாத். 4: 10-16; 7: 1; உபா 5: 5). ஒரு தீர்க்கதரிசி என்பது தேவனுக்காக தம் மக்களிடம் பேசுபவர் (ஆமோஸ் 3: 8; எரே. 1: 7,17; எசே. 3: 4).
4. மூன்று சொற்களும் 1 நாளா. 29:29; தில் தீர்க்கதரிசியின் பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன. சாமுவேல் - *Ro'eh*; நாத்தான் - *Nabi* 'மற்றும் காத் - *Hozeh*.
5. *'ish ha - 'elohim*, "தேவ மனுஷன்" (Man of God) என்ற சொற்றொடர் தேவனுக்காக பேசுவருக்கான ஒரு பரந்த பதவி. இது "தீர்க்கதரிசி" என்ற பொருளில் பழைய ஏற்பாட்டில் சுமார் 76 முறை பயன்படுத்தப்படுகிறது.
6. "தீர்க்கதரிசி" (prophet) என்ற சொல் கிரேக்க மொழியில் உள்ளது. இது பின்வருவனவற்றிலிருந்து இதிலிருந்து வருகிறது: (1) *pro* = "முன்" அல்லது "காக" மற்றும் (2) *phemi* = "பேசுவதற்கு."

II தீர்க்கதரிசனத்தை வரைவிலக்கணப்படுத்தல்.

- A. "தீர்க்கதரிசனம்" என்ற சொல் ஆங்கிலத்தை விட எபிரேய மொழியில் ஒரு பரந்த சொற்பொருளைக் கொண்டிருக்கிறது. வரலாற்றுப் புத்தகங்கள் யோசுவா முதல் இராஜாக்கள் (ரூத் தவிர) வரையான புத்தகங்கள் யூதர்களால் "முன்னாள் தீர்க்கதரிசிகள்" என்று பெயரிடப்பட்டுள்ளன. ஆபிரகாம் (ஆதி. 20: 7; சங். 105: 15) மற்றும் மோசே (உபா. 18:18) இருவரும் தீர்க்கதரிசிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர் (மிரியம், யாத்திராகமம் 15:20). எனவே, கருதப்படும் ஆங்கில வரைவிலக்கணத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்!
- B. "தீர்க்கதரிசனம்" என்பது தெய்வீக அக்கறை, தெய்வீக நோக்கம், தெய்வீக பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே அர்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் வரலாற்றின் புரிதல் என சட்டபூர்வமாக வரையறுக்கப்படலாம். " *Interpreter's Dictionary of the Bible*, vol. 3, p. 896.
- C. "தீர்க்கதரிசி ஒரு தத்துவஞானி அல்லது ஒரு முறையான இறையியலாளர் அல்ல, ஆனால் ஒரு உடன்படிக்கையின் மத்தியஸ்தராக, தேவனுடைய வார்த்தையை அவருடைய மக்களுக்கு வழங்குவதன் மூலம், அவர்களின் நிகழ்காலத்தை எழுப்புதலடைய செய்வதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை ஒழுங்குப்படுத்தல்," *Prophets and Prophecy, Encyclopaedia Judaica* vol. 13 p. 1152.

III தீர்க்கதரிசனத்தின் நோக்கம்

- A. தீர்க்கதரிசனம் என்பது தேவன் தம் மக்களிடம் பேசுவதற்கான ஒரு வழியாகும், அவர்களின் தற்போதைய அமைப்பில் வழிகாட்டுதலையும் அவர்களின் வாழ்க்கையையும் உலக நிகழ்வுகளையும் அவர் கட்டுப்படுத்துகின்றார் என்ற நம்பிக்கையை

அளிக்கிறார். அவர்களின் செய்தி அடிப்படையில் ஒன்றுதிரட்டப்பட்டதாகும். இது கண்டிப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும், விசுவாசத்தையும் மனந்திரும்புதலையும் ஏற்படுத்துவதற்கும், தன்னைப் பற்றியும் தன்னுடைய திட்டங்களைப் பற்றியும் தேவனுடைய மக்களுக்கு அறிவிப்பதற்கும் ஆகும். அவர்கள் தேவனுடைய மக்களை தேவனின் உடன்படிக்கைகளுக்கு நன்றியுள்ளவர்களாக வைத்திருக்கிறார்கள். ஒரு செய்தியை அறிவிப்பவரை தேவன் தேர்ந்தெடுப்பதை தெளிவாக வெளிப்படுத்த இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது (உபா. 13: 1-3; 18: 20-22). இது இறுதியில், மேசியாவைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளப்படும்.

- B. பெரும்பாலும், தீர்க்கதரிசி தங்கள் வாழ்ந்த நாட்களின் வரலாற்று அல்லது இறையியல் நெருக்கடியை பயன்படுத்தி இதை ஒரு சூழலியல் அமைப்பாகக் காட்டினார். இந்த கடைசி காலப் பார்வையினூடாக வரலாறைப் பார்ப்பது இஸ்ரேலில் தனித்துவமானதும் தெய்வீக தெரிந்துகொள்ளல் மற்றும் உடன்படிக்கை வாக்குறுதிகள் பற்றிய உணர்வும் ஆகும்.
- C. தீர்க்கதரிசியின் ஸ்தானம் சமமாக இருப்பதாகவும் (எரே. 18:18) தேவனுடைய சித்தத்தை அறிய ஒரு வழியான பிரதான ஆசாரியரின் ஸ்தானத்தை கைப்பற்றுகிறதாகவும் தெரிகிறது. பூரிம் மற்றும் தும்மிம் தேவனின் செய்தியை அறிவிப்பவரிடமிருந்து ஒரு வாய்மொழி செய்தியாக மாறுகிறது. மல்கியாவுக்குப் பிறகு இஸ்ரேலில் தீர்க்கதரிசியின் பதவியும் மறைந்ததாகத் தெரிகிறது. 400 ஆண்டுகளுக்குப் பிறகு யோவான் ஸநானகனுடன் இது மறுபடியும் தோன்றியது. புதிய ஏற்பாட்டின் வரமான "தீர்க்கதரிசனம்" பழைய ஏற்பாட்டுடன் எவ்வாறு தொடர்புடையது என்பது நிச்சயமற்றது. புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் (அப்போஸ்தலர் 11: 27-28; 13: 1; 15:32; 1 கொரி. 12: 10,28-29; 14: 29,32,37; எபே. 4:11) புதிய வெளிப்பாட்டை அல்லது வேதத்தை வெளிப்படுத்துபவர்கள் அல்ல, ஆனால் உடன்படிக்கை சூழ்நிலைகளில் தேவனுடைய சித்தத்தை முன்னறிவிப்பவர்களும் முன்னமே அறிவிப்பாளர்களாக இருந்தனர்.
- D. தீர்க்கதரிசனம் பிரத்தியேகமாக அல்லது முதன்மையாக இயற்கையில் நடக்கப்போவதை கணிப்பிடுவதல்ல. அவரது ஸ்தானத்தையும் அவரது செய்தியையும் உறுதிப்படுத்த கணிப்பு அல்லது முன்குறித்தல் ஒரு வழியாகும், ஆனால் இது கவனிக்கப்பட வேண்டியதாகும் "பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தில் 2% க்கும் குறைவானது மெசியா குறித்ததாகும். 5% க்கும் குறைவானது புதிய உடன்படிக்கை காலத்தை குறிப்பாக விவரிக்கிறது. 1% க்கும் குறைவானது இன்னும் வரவிருக்கும் நிகழ்வுகளைப் பற்றியது. (Fee and Stuart, *How to Read the Bible for All Its Worth*, p. 166).
- E. தீர்க்கதரிசிகள் தேவனை மக்களிடம் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள், ஆசாரியர்கள் மக்களை தேவனிடம் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள். இது ஒரு பொதுவான அறிக்கையாகும். ஆபகூக் போன்ற தேவனிடம் கேள்விகளைக் கேட்ட விதிவிலக்குகள் உள்ளனர்.
- F. தீர்க்கதரிசிகளைப் புரிந்துகொள்வது கடினம் என்பதற்கான ஒரு காரணம் என்னவென்றால், அவர்களின் புத்தகங்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டன என்பது எங்களுக்குத் தெரியாது. அவை காலவரிசைப்படி இல்லை. அவை கருப்பொருளாகத் தோன்றுகின்றன, ஆனால் எப்போதும் ஒருவர் எதிர்பார்க்கும் விதத்தில் இல்லை. பெரும்பாலும் வெளிப்படையான வரலாற்று அமைப்பு, கால அளவு அல்லது தீர்க்கதரிசனங்களுக்கு இடையே தெளிவான பிரிவு இல்லை.

இந்த புத்தகங்களை பின்வருமாறு செய்வது கடினம்

- 1.ஒரே அமர்வில் படிப்பது
- 2.தலைப்பு மூலம் கோடிடுவது
- 3.ஒவ்வொரு தீர்க்கதரிசனத்திலும் மைய உண்மை அல்லது அதிகாரப்பூர்வ நோக்கத்தை அறிவது

IV தீர்க்கதரிசனத்தின் சிறப்பியல்புகள்

- A. பழைய ஏற்பாட்டில் "தீர்க்கதரிசி" மற்றும் "தீர்க்கதரிசனம்" என்ற கருத்தில் ஒரு வளர்ச்சி இருப்பதாகத் தெரிகிறது. ஆரம்பகால இஸ்ரேலில் தீர்க்கதரிசிகளின் ஐக்கியம் ஏற்பட்டது, எலியா அல்லது எலிஷா போன்ற வலுவான தலைமைத்துவ அதிகாரம் கொண்ட தலைவரால் வழிநடத்தப்பட்டது. சில நேரங்களில் "தீர்க்கதரிசிகளின் புத்திரர்" என்ற சொற்றொடர், இந்த குழுவை அடையாளப்படுத்த பயன்படுத்தப்பட்டது (2 இரா 2). தீர்க்கதரிசிகள் மெய்மறந்த நிலைகளால் வகைப்படுத்தப்பட்டனர் (1 சாமு. 10: 10-13; 19: 18-24)
- B. இருப்பினும், இந்த காலம் தனிப்பட்ட தீர்க்கதரிசிகளுக்காக விரைந்தது. அந்த தீர்க்கதரிசிகள் (உண்மையான மற்றும் கள்ள) ராஜாவுடன் அடையாளம் கண்டு, அரண்மனையில் (காத், நாத்தான்) வாழ்ந்தனர். லும், சுதந்திரமாக இருந்தவர்களும் இருந்தனர், சில நேரங்களில் இஸ்ரேலிய சமுதாயத்தின் (ஆமோஸ்) நிலைமையுடன் முற்றிலும் தொடர்பில்லாததுமாகவும் இருந்தனர். வற்றில் ஆண், பெண் இருவருமே அடங்குவர் (2 கிலோ 22:14.)
- C. தீர்க்கதரிசி பெரும்பாலும் எதிர்காலத்தை வெளிப்படுத்துபவராக இருந்தார், மனிதனின் உடனடி பதிலில் நிபந்தனை விதித்தார்கள். பெரும்பாலும் தீர்க்கதரிசியின் பணி மனிதனின் பிரதிபலிப்பால் பாதிக்கப்படாத அவருடைய படைப்புக்கு தேவனின் உலகளாவிய திட்டத்தை விரிவுபடுத்துவதாகும். ண்டைய கிழக்கேத்தயத்தை அண்மித்த தீர்க்கதரிசிகள் மத்தியில் இந்த இறுதியியல் விளக்கத் திட்டம் தனித்துவமானது. எதிர்காலத்தைக் கணித்தல் மற்றும் உடன்படிக்கை நம்பகத்தன்மை ஆகியவை தீர்க்கதரிசன செய்திகளின் இரட்டை குவியங்கள் ஆகும் (ஓ.பா. Fee and Stuart, p. 150). தீர்க்கதரிசிகள் முதன்மையாக கவனத்தில் ஒருமணப்படுகிறார்கள் என்பதை இது குறிக்கிறது. அவர்கள் வழக்கமாக, ஆனால் பிரத்தியேகமாக அல்ல, தேசத்தை பற்றி உரையாற்றினார்கள்.
- D. பெரும்பாலான தீர்க்கதரிசனங்கள் வாய்வழியாக வழங்கப்பட்டன. இது பின்னர் கருப்பொருள், காலவரிசை அல்லது கிழக்கை அண்மித்த இலக்கியத்தின் பிற முறைகள் மூலம் இணைக்கப்பட்டது. இது வாய்வழி என்பதால் அது எழுதப்பட்ட உரைநடை போல கட்டமைக்கப்பட்டதல்ல. இது இந்தப் புத்தகங்களை நேராகப் படிக்க கடினமாக்குகிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட வரலாற்று அமைப்பு இல்லாமல் புரிந்து கொள்வது கடினமாக்குகிறது.
- E. தீர்க்கதரிசிகள் தங்கள் செய்திகளை தெரிவிக்க பல வடிவங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
 - 1.நீதிமன்றக் காட்சி - தேவன் தம் மக்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார், பெரும்பாலும் இது விவாகரத்து வழக்கு, YHWH தனது மனைவியை (இஸ்ரேலை) தனது துரோகத்திற்காக விவாகரத்து செய்கிறார் (ஓசியா 4; மீகா 6).
 - 2.இறுதி சடங்கு - இந்த வகை செய்தியின் சிறப்பான செய்தி மற்றும் அதன் சிறப்பியல்பு "துயரம்" அதை ஒரு சிறப்பு வடிவமாக பிரிக்கிறது (ஏசாயா 5; ஆபகூக் 2).

3.உடன்படிக்கை ஆசீர்வாத அறிக்கை - உடன்படிக்கையின் நிபந்தனை தன்மை வலியுறுத்தப்படுகிறது மற்றும் விளைவுகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எதிர்காலத்திற்காக உச்சரிக்கப்படுகின்றன (உபாகமம் 27-28).

V தீர்க்கதரிசனத்தை மொழிபெயர்பதற்கான பயனுள்ள வழிகாட்டுதல்கள்

- A. ஒவ்வொரு தீர்க்கதரிசனத்தின் வரலாற்று அமைப்பையும் இலக்கிய சூழலமைவையும் குறிப்பிடுவதன் மூலம் அசல் தீர்க்கதரிசியின் (தொகுப்பாளர்) நோக்கத்தைக் கண்டறிய முடியும். பொதுவாக இது இஸ்ரேல் மோசேயின் உடன்படிக்கையை ஒருவிதத்தில் மீறுவதை உள்ளடக்கும்.
- B. முழு தீர்க்கதரிசனத்தையும் படித்து மொழிபெயருங்கள், ஒரு பகுதியை மட்டுமல்ல; உள்ளடக்கத்தைப் போல அதை கோடிடுங்கள். சுற்றியுள்ள தீர்க்கதரிசனங்களுடன் இது எவ்வாறு தொடர்புடையது என்று பாருங்கள். முழு புத்தகத்தையும் கோடிட்டுக் காட்ட முயற்சிக்கவும்.
- C. உரையில் ஏதேனும் ஒன்று உங்களை உருவகம் ர்ந்த பயன்பாட்டிற்கு சுட்டிக்காட்டும் வரை பந்தியின் நேரடி விளக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; பின்னர் உருவக மொழியை உரைநடைக்குள் வைக்கவும்.
- D. வரலாற்று அமைப்பு மற்றும் இணையான பந்திகளின் வெளிச்சத்தில் குறியீட்டு நடவடிக்கையை பகுப்பாய்வு செய்யுங்கள். இந்த பண்டைய கிழக்கேத்தைய அன்மித்த இலக்கியம் மேற்கத்திய அல்லது நவீன இலக்கியம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- E. கணிப்பை கவனமாக நடத்துங்கள்.
 - 1.அவை ஆசிரியரின் காலத்திற்குரியது மட்டுமா?
 - 2.அவை பின்னர் இஸ்ரேலின் வரலாற்றில் நிறைவேற்றப்பட்டதா?
 - 3.அவை இன்னும் எதிர்கால நிகழ்வுகளா?
 - 4.அவர்களுக்கு ஒரு சமகால நிறைவேற்றம் மற்றும் எதிர்கால நிறைவேற்றம் இருக்கிறதா?
 - 5.உங்கள் பதில்களை வழிநடத்த வேதத்தின் ஆசிரியர்களை அணுகவும், நவீன எழுத்தாளர்களை அல்ல.
- F. சிறப்பு கவனிப்புக்கள்
 - 1.நிபந்தனை பதில் மூலம் கணிப்பு தகுதி உள்ளதா?
 - 2.தீர்க்கதரிசனம் யாருக்கு உரையாற்றப்படுகிறது (ஏன்) என்பது உறுதியாக இருக்கிறதா?
 - 3.வேதாகம ரீதியாகவும் / அல்லது வரலாற்று ரீதியாகவும் பலதரப்பட்ட விதத்தில் பூர்த்தி செய்யப்பட வாய்ப்பு உள்ளதா?
 - 4.புதிய ஏற்பாடு ஆசிரியர்களுக்கு அருளப்பட்டதன் படி, மேசியாவை பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் பார்த்திருக்கிறார்கள், அது எங்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் மொழியியல் உருவியம் அல்லது சொற்களை கையாளுவதாகத் தெரிகிறது. எங்களுக்கு அருளப்படாததால், இந்த அணுகுமுறையை அவர்களிடம் விட்டு விடுகிறோம்.

VI பயனுள்ள புத்தகங்கள்

- A. *A Guide to Biblical Prophecy* by Carl E. Amending and W. Ward Basque
- B. *How to Read the Bible for All Its Worth* by Gordon Fee and Douglas Stuart

- C. *My Servants the Prophets* by Edward J. Young
- D. *Plowshares and Pruning Hooks: Rethinking the Language of Biblical Prophecy and Apocalyptic* by D. Brent Sandy
- E. *New International Dictionary of Old Testament Theology and Exegesis*, vol. 4, pp. 1067-1078
- F. *The Language and Imagery of the Bible* by G. B. Caird

Copyright © 2014 [Bible Lessons International](#)